

## BAFNA PHARMACEUTICALS LIMITED

REGD. OFFICE: "BAFNA TOWERS" 299 THAMBU CHETTY STREET, CHENNAI - 600 001, INDIA

 $PHONE:\ 044-25267517/25270992/42677555,\ FAX:\ 91-44-25231264,\ Email:\ info@bafnapharma.com,\ Website:\ www.bafnapharma.com,\ Website:\ www.bafnapharma.com$ 

CIN: L24294 TN1995PLCO30698

BPL SE CS LODR 03/2024

February 14, 2024.

To,

Corporate Relationship Department, 25th Floor, P J Towers, Dalal Street, Fort, Mumbai – 400 001, Listing Department, National Stock Exchange of India, Exchange Plaza, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai-400051

Dear Sir/Madam,

Subject: Newspaper publication evidencing publication of extract of Un-audited Financial Results for the III quarter and nine months ended December 31, 2023.

We have furnished herewith newspaper clippings of Un-audited Standalone Financial Results of the Company for the III quarter and nine months ended December 31, 2023, which was approved by the Board in its meeting held on February 12, 2024, and published in the newspapers, namely in Makkal Kural (Tamil edition) and Business Standard (English edition) on Tuesday, February 13, 2024.

This intimation is submitted in terms of Regulation 47 of SEBI (LODR) Regulations, 2015, and same is uploaded on the website of the Company.

Please take the above information/documents on record.

Thank you,

Yours faithfully,

For Bafna Pharmaceuticals Limited,

(Vishnu V. Kuppa)

Company Secretary & Compliance Officer.

Encl.: As above.

# Near-term prospects of **Delhivery get profit push**



Company focused on market share gain and network utilisation, says one brokerage

RAM PRASAD SAHU

ogistics company Delhivery made its first ever net profit in the third quarter of financial year 2023-24 (03FY24), helped by robust revenue and operating leverage. It reported a bottom line of 193-5 crore compared to a loss of 194-5 crore in the year-ago quarter. Delhivery had ended FY23 with a loss of \$1,007 crore and brokerages expected the company. In oper its first quarterly net with a loss of company to post its first quarterly net profit in FY25.

company to post its first quarterly net profit in FY25.

Nuvama Research said Delhivery's net profit is a FW15.

Nuvama Research said Delhivery's net profit is a milestone that was expected in the first half of FY25 (HIFY25).

Delhivery reported a 20 per cent year-on-year growth in revenue to 72.194 crore in Q3FY24, led by express parcel and part truck load (PTL) segments. Express parcel accounted grew 18 per cent to 201 million shipments and PTL segment grew at 37 per cent to 354.000 tonnes on a low base.

What boosted revenues in the express segment was that the festive season played out completely in the quarter unlike last year. On a sequential basis, growth came in at 11 per cent with reall-sation gains of 76 per cent.

The realisation uptick was seasonal driven by higher weight shipments (white

goods proportion) and longer distances traversed leading to better yields. Growth in the express segment is expected to grow at 15-20 per cent and is expected to be higher than the 15 per cent growth fore -commerce.

Delhivery's PTL segment is expected to grow more than the industry average in the long term as the company seeks to get a higher share from the unorganised sector by using better technology.

The company made an operating profit of \$109-4\$ crow in Q3FV24, compared to a loss of \$73\$ crore in the year-ago quarter. Operating profit margins came in at 5 per cent (the year ago was a loss). The profit was on account of improved customer mix and higher weight shipments. Cost optimisation through dynamic rout-

ing and better tractor trailer utilisation of the company's own fleet rather than ven-dors helped in margin improvement too. Sachin Dixit and other analysts at JM

Sachin Dixit and other analysts at JM Financial Research sald Delivery's O3 performance could be volatile due to capacity expansion plans and industry swings, but the logistics company's management expects incremental gross margins on transportation business to sustain around 50 per cent in the near term. Elara Securities said while the festive season push may normalise near term, Delhivery's focus is on market share gain and network utilisation.

The brokerage has increased its

The brokerage has increased its fortability estimate and upgraded the ock to 'buy' from 'reduce' and believes lat the company may turn net profit ostitive by F2/26 as compared to earlier stimates of F727.

arch has a hold rating Nuvama Research has a hold rating for Delhivery as it believes that the margin improvement is already priced in. While the company turning net profit positive earlier could boost sentiment for the stock, 5-7 per cent margins in FY25-26 and 8-10 per cent margins later are already built in.

As a result given on an EY28 bosic (25)

bullt in.

As a result, even on an FY28 basis (25 times enterprise value to operating profit), the fundamental upside is limited, said Alok P Deshpande and Sayam Vanigota of the brokerage.

#### **NAVIGATING PAYTM PAYMENTS BANK CURBS**

## Merchants must onboard alternative provider to receive UPI payments

Fundamentals-oriented investors should stay away from its stock for now

The Reserve Bank of India (RBI) recently imposed significant restrictions on Paytm Payments Bank (PPB). These restrictions, according to the central bank, are the result of "continued material" supervisory concerns".

#### Risks faced by UPI custo

Paytm's Unified Payments Interface (UPI) service customers may not be hit too hard. Their Paytm UPI handle wou be linked to a wallet, a PPB account, or be insked to a wallet, a PPB account, or another bank account. After February 29, they will not be able to add money to the wallet or the PPB account.

"You will still be able to spend the money in the wallet or the PPB account even after February 29," says Udbhav Tiwari, head of global product policy, Mozilla.

licy, Moziiia. In March 2022, the RBI had stopped In March 2022, the BRI had stopped PPB from onboarding customes. "If you set up your Paytm UPI account after this event. It would anyway be linked to another bank (non-PPB) account. Such accounts will continue to function, "says Tiwar. Advice: Avoid adding money to the PPB account or wallet in February. Tobe 100 per cent safe, spend or transfer the money lying in them. Those whose paytm UPI handles are linked to a PPB account should link them to another bank account.

another bank account.

Also precaution, onboard an alternative UPI service so that you do face potential difficulties in making payments. Banks offer UPI services. Other major providers include Google Pay, viders include Google Pay, onePe, BHIM, Mobikwik,

Experts say retailers or merchants face higher risks. When a customer soons of MONEY February 29, no more money can be

#### **DEBUNKING MYTHS FOR MERCHANTS**

MYTH: Taking a QR code from a bank is the better option Expert view: Banks, especially

the larger ones, are perceived to be more reliable. However, fintech players tend to have higher transaction success rates as they are more competent at handling the technology. resulting in a smoother experience for app users

MYTH: It will be hard for merchants/retailers to switch from Paytm to another service provider since their customers use Paytm

use Paytin

Expert view: UPI is an
interoperable standard.
Customers can make payments
using any UPI app and retailers
can receive them using any
service provider

MYTH: Ban on Paytm will cause immense hardships to retailers

Expert view: The regulator has placed curbs on Paytm Payments Bank, not Paytm's UPI service

Some retailers may be receiving money in another bank account (non-PPB account). They also face risks. Every time a customer makes a gregated in an account. A settlement occurs at the end of the day or after the amount crosses a threshold. The aggregate amount is then transferred to the responsibility of the payment of

working on porting current retailer handles to other banks (to replace PPB

ady from its stock for now accounts) so they can continue receiving payments. However, experts say accomplishing this before February 25 may be challenging, given Payturn's large customer base. Remember, a shop that is unable to accept digital payments after February. 25 could lose customers. Advice: Get a new QR code from an alternative provider. Phoneley, Google Pay, Pire Labs, etc. are some of the other service providers, it is advisable to onboard an alternative service rather than wait for Paym to fix the problem.

#### Risks faced by PPB cus

A payment bank cannot lend money. It must also invest 75 per cent of its deposits in government securities as Statutory Liquidity Ratio (SLR) and 25 per cent in time deposits of other scheduled commercial banks. The probability of a payments bank defaulting is very low, "says Abhishek Kumar, a Sebi-registered investment colories (TA)) and for the Child Kumar, a Sebi-registered investme advisor (RIA) and founder, Sahajadvisor (RIA) and founder, Sahaj-Money, Customers can withdraw from PPB accounts even after February 29. Advice: If the regulator Identified major non-compliance by the bank and acted after repeated discussions, the situation is clear. "Considering the RBT satrict action, it would be advisable for bank customers to transfer their deposits to other banks before their deposits to other banks before February 29, until this matter gets settled," says Kumar.

#### Risks to stock investors

Risks to stock investors

Analysts regard the RBI's directive as a negative development for the One 97
Communications stock. "There is a question mark on the company's corporate governance practices. Customer confidence has received a glot. Merchants could be affected. The competition is on the front flot. The entire brand has taken a hit, "says Ambarcesh Bailga, an independent equity analyst. He adds that these developments are illikely to delay the dateby which the company turns profitable.

Advice: Long-term, fundamentals-oriented investors should be cautious, "I don't see serious investors investors investors."

don't see serious investors investing in the stock for the long term," says Baliga.

### Balma BAFNA PHARMACEUTICALS LIMITED CIN: L24294TN1995PLC030698 egd. Off: 299, Thambu Chetty Street, Chennai-600 001, Tel: 044 - 2526 7517 / 2527 0992. Extracts of standalone un-audited Financial Results for the Quarter Ended 31th December 2023 2,942.13 4,083.72 3,614.53 11,407.47 7,612.02 Net Profit (Loss) from activities after tax (290.41) 252.22 298.92 600,73 594.81

For BAFNA PHARMACEUTICALS LIMITEI Sdi- S.Hemalatha Executive Director DIN No: 02714329

Registered Office: P.O. Hargaon, District Sitapur, Uttar Pradesh - 261 121 Phone (05862) 256220; Fax (05862) 256225. CIN: L15122UP2015PLC069635

Website: www.birla-sugar.com; E-mail: birlasugar@birla-sugar.com

| Sr.<br>No. | Particulars  | Three months<br>ended<br>31.12.2023 | Nine months<br>ended<br>31.12.2023 | Corresponding<br>Three months<br>ended<br>31.12.2022<br>in the previous year |
|------------|--|-------------------------------------|------------------------------------|--|
| -          |  | (Unaudited)                         | (Unaudited)                        | (Unaudited)  |
| 1          | Total Income from Operations   | 59,410.95                           | 2,07,371.18                        | 67,454.80  |
| 2          | Net Profit for the period<br>(before Tax, Exceptional and / or Extraordinary items)  | 3,364.12                            | 11,219.38                          | 2,772.01   |
| 3          | Net Profit for the period before tax<br>(after Exceptional and / or Extraordinary items)   | 3,364.12                            | 11,219.38                          | 2,772.01   |
| 4          | Net Profit for the period after tax<br>(after Exceptional and / or Extraordinary items)  | 2,178.25                            | 7,281.90                           | 1,773.56   |
| 5          | Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income / (Loss) (after tax)] | 1,930.63                            | 12,047.25                          | 2,240.78   |
| 6          | Equity Share Capital   | 2,001.84                            | 2,001.84                           | 2,001.84   |
| 7          | Other Equity   |                                     |                                    |  |
| 8          | Earning per share (of ₹10/- each) (in ₹): Basic & Diluted  | 10.89 *                             | 36.38 *                            | 8.86*  |

Place: Kolkata Date: 12 February 2024

The above is an extract of the detailed format of the Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results of the Company are available at our website https://www.birla-sugar.com and at website of BSE Limited and National Stock Exchange of India Limited at https://www.bseindia.com and https://www.nseindia.com respectively.

For and on behalf of Board of Directors **AVADH SUGAR & ENERGY LIMITED** 

Chandra Shekhar Nopany Co-Chairners DIN - 00014587

## **TENDER CARE** -

YOUR

Advertorial

CHAIRMAN, NAFSCOB, NOMINATED TO THE GOVERNING COUNCIL OF BIRD (BANKERS INSTITUTE OF RURAL DEVELOPMENT)

Shri Konduru Ravinder Rao, Chairman, NAFSCOB has bee nominated as a member to the Governing Council of BIRD (Banke Institute of Rural Development), a prestigious wing of NABAR (National Bank for Agriculture and Rural Development). BIRD, renowned as a premier institution under NABARD's umbrella, stands insulund fuller (NAPIA'S officients, startis-as a beacon in rural development by imparting crucial training to Rural Regional Banks (RRBs), Cooperative Banks, Commercial Banks, and other vital rural agricultural institutions. Shri Konduru Ravinder Rao's reappointment underscores his exceptional leadership and c adulacing rural individual poment initiatives across in



advancing rural development initiatives across India. In addition to his role at BIRD, Shri Ravinder Rao also se a member of NCDC (National Cooperative Development Corpoa member of NCUC invalorial Cooperative Development Corpo-ration), a statutory corporation under the Ministry of Agriculture and Farmers Welfare, Covernment of India headed by Shri Amit. Shah, Horble Union Minister of Cooperation. NCDC Serves as a premier institution dedicated to promoting and financing various cooperative activities across different sectors of the economy.

IOB ANNOUNCES OPENING OF 88 NEW BRANCHES ON THE 88TH FOUNDATION DAY, LAUNCHES DIVERSE PRODUCT FOR THE BENEFIT OF THE CUSTOMER



Indian Overseas Bank celebrated its 88th annual Foundation Day in Chennai on February 10th. commemorating the legacy of its founder, Shri. M. Ct. M. Chidambaram Chettyar who founded the Bank on this day in 1937. The 88th Foundation Day festivities com-menced with the ceremonial garlanding of the Founder's Status by Managing Director & CEO Shri Ajay Kumar Srivastava alongside Executive Director Smt. S. Srimathy accompanied by mem side Executive Director Smt. S. Srimathy accompanied by mem-bers of the founder's family. The event was graced by the presence of esteemed bank executives, rendering its amemorable occasion. Speaking on the momentous occasion, IOB Managing Director & CEO ShriAjay Kumar Srivastava, amounced Sank's pian to open 80 new branches across the Indian landscape during the year as a part of Bank's strategic endeavour to broaden its outreach and elevate its service spectrum. This bold expansion initiative moderscores the bank's unewagino deficial out no fefering comunderscores the bank's unwavering dedication to offering comprehensive financial services, thereby fostering economic vibrancy prenersive mancial services, thereby tostering economic utoriancy and inclusivity in communities spanning the length and breadth of the nation. Positioning itself as a catalyst for positive change in the lives of its customers, IOB exemplified its dedication to Corporate Social Responsibility (CSR) by donating 11 tricycles and 9 wheel-chairs to differently abled individuals through the Ramakrishna Mission. Furthermore, the bank contributed a Samsung Fridge and other secentials to the Bland Cities of Theaklarancel. and other essentials to the Blind Girls of Thaaikarangal Charitable Trust, reinforcing its steadfast commitment to customer-centric and socially responsible banking practices.

#### INDIAN OVERSEAS BANK **CELEBRATES ITS 88th FOUNDATION DAY**



Indian Overseas Bank (IOB) celebrated its 88th Foundation Day on 10th February commemorating the legacy of its Founder Shri.
M.Ct.M. Chidambaram Chettiyar, who founded the Bank on this

Multiple locations through leading Hospitals.

Donating Sapling in Mount Carmel College, Bangalore by its Chief Regional Manager Mr. Umesh Kumar Singh.

To support underprivileged sudents, Bank provided School Bags to Students/Children to Labourers Fellowship School, Gandhi na

to Sudernaschmitter Labourler's retionship Scrioti, cardinnina-gar, Bangalore

•IOB Chief Regional Manager flagged off the Walkathon event which was organized to spread Social awareness to Public from "IOB Bangalore City Branch to Majestic" as part of Initiative under CSR activity regarding Road safety & Cyber Awareness.

"IOB continues to strive to bring the Best services to Customers by way of Touching Hearts & Spreading Smiles"

IOB PUDUCHERRY REGIONAL OFFICE AND 100 FEET ROAD BRANCH HAVE OBSERVED 88TH FOUNDER'S DAY



Indian Overseas Bank Puducherry Regional office and 100 Feet Road Branch have observed 88th Founder's Day celebration by conducting walkathon from Marapalam Junction to Regional office in 100 Feet Road. Health check up and blood donation camp was conducted for the customers and public, with the support of East conducted for the customers and public, with the support of East Coast Hospital, Puducherry, Dental checkup also was arranged for the customers and public with the support of Srishaa Dental Clinic, Puducherry, Dr. N. Murugesam MBBS. M.D., DMB. MMAMS. Chairman cum Managing Director of East Coast Hospital graced the occasion. Chief Regional Manager R Rakesh. Assistant General Manager Valencezer Sophia, Serior Manager 1 Sinivasand 1100 Feet Road Branch and a large number of 108 staff and general public and triosade in the event and theoretical for the health Check. public participated in the event and benefited out of the health check

#### சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர்

## துரோணாச்சாரியார் விருது பெற்ற ஆர்.பி.ரமேஷுக்கு சென்னையில் பாராட்டு: ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி வாழ்த்து

சதுரங்க திரண்ட மாஸ்டர் பிரக்குரனந்தாவின் பறிறி யாளரான, துரோனாச்சரியரி விருது பெற்ற ஆர்.பி.ராமேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை டிடிகே எடையிலுள்ள என்ற பார்க் ஒட்டலில், தமிழ்நாடு யர் இந்கரில் அமைப்பு, தேறுல் அறக்கட்டளை எர்பில், நேற்ற மாலை, தூரக்க இரண்ட மாஸ்டர் அறக்கட்டனை எர்பில், நேற்ற மாலை, தூரக்க இரண்ட மாஸ்டர் பிரக்குரனந்தாவில் பயிறியோளி ஆர்.பி.ரமேஷுக்கு பார்ட்டு விழாவாறி பர்களுள்ளதாவன் பயற்சயாளர். ஆர்.பி.ஏமேஷுல்க்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கது. இக்க விழாவில், யங் திங்கர் அமைப்பின் கத்ரீசன் வரவேற்று பேசும்போது, சுதர்சன் வரவேற்று பேசும்போது, இளைஞர்களின் இரணமைய கண்டறிந்து அவர்களை ஊக்குவிந்து இந்தியாவின் பெருணமைய உயகுக்கு கொண்டு சேர்ந்தவர் ஆர். பி.ரமேஷ். இவர் சதுரங்க இராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி வருவதால், துரோணர்சாரியார் விருது பெற்றார். அவரை பாராட்டி, விறா எருப்படுல் பெருமை கொள்கிறேரம் என்றார்.

**மாணவர்களை நேசிக்கிறார்** பாராட்டு விழாவில் ஜெட

ஐஏஎஸ் பேசியதாவது:-ரபேஷ் இந்த உயரத்தை, எடுத்த எடுப்பில் அடைக்க வி. எடுப்பில் அடைந்து விடவில்லை. தொடக்கத்தில் பல்வேறு சிரமங்களை அன்ற விருதுகள் விருதுகள் வாங்கி இருக்கிறார் என்று எண்ணிப் பாக்கி இப்போது எத்தனை விருதுகள் வாக்கி இருக்கிறார் என்று எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு, விருதுகளால் அலங்கரிக்கப்பட்ட வருகிறார், சமுதாயுத்தை உயர்த்த வேண்டும் என்று தோக்கில் செயலாற்றி வரும் சென்று பல்வோது ஐரோப்பா, நார்வே என்று பல்வேறு நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும் சதுரங்க பயிற்சி அளத்து வருகிறார். ரமேஷ், தன்னுடைய பயிற்சியில் மாணவர்களுக்கு விளையாட்டு உத்திகளை தருவதோடு, அவர்களை தேதித்து கூற்றுக்கொடுக்கிறார். அதுனான்தான்

தது கற்றுக்கொடுக்கறார். வால்தான் அவரால் தவர்களை உருவாக்க முடிகிறது பதை அறிய வேண்டும். அவருக்கு பக்கபலமாக அவருடைய மண்டிய பக்கபலமாக அவருடைய மண்ணி ஆர்த்தி இருந்து வருதிறார், மேலும் ஆர்த்தி குடும்பத்தை, குழந்தைகளை கவனித்து கொள்வதால்தான், ராமேஷ் அவருடைய தொழிலில் முழு அவருடைய தொழிலில் முழு ஈடுபாட்டை கொடுத்து வெற்றி பெற டிகிறது என்றார்.

#### உயர்த்திப் பிடித்தார்

ர்த்தி ஐஎப்எஸ் ஆர்.பி.ரமேஷ் மாணவர்களை பசாய்தாவது:- ஆர்.பி. எமேஷ் ஏராளமான மாணவரிகளை கைக்குவித்து வருவது...க்ர, இந்தியர்வை உலகின் உயரமான நேதையரில் ஏற்றி வைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். எனக்கு நேரடியாக விளையாட்டில் தொ.ப்ப இவ்லை எனினைம். என்கத் குரடியாக வகையபட்டில் தொடர்பு இல்லை எனினும், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் டென்னில் விளையாட்டில் ஈடுபட்டு வருவதால், எனக்கும் விளையாட்டு பயிற்சியாளர்களின் செயல்பாடுகள் பற்றி தெரியும்,



விளையாட்டில் பயிற்சிக்கும் ரமேஷிடம் வளையா வெற்றிக்கும் தனியாக வெற்றக்கும் ரமம்ஷ்டம் தனியாக புத்தகங்கள் இல்லை. ஆனால், விளையாட்டில் ஆர்வழம்ளா இளைஞர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் என்ன கொடுக்க வேண்டும் என்ற தேவையை கண்டறித்து பயிற்சி அளிக்கிறார். சொல்லிக்கொடுக்க முடியும் என்றாலும், இளைஞர்கள் பேப்போது, எந்த தேரத்தில் எப்பாத உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதை அறித்து, பறிநி அளிப்பதால்தான் ரமேல் இந்த விருத்தனையும் இந்த சாதனையையும் அடைத்துள்ளார் என்றார். விழாவில், கலைமகள் ஆசிரியர் சுந்தாவது: நால் எழுதிய பயிற்சியாளர்கள் அனைத்தையும் சொல்லிக்கொடுக்க முடியும்

பேரியதாவது:நான் எழுதிய பாரதி
புத்தசத்தையே எனக்கு இங்கு பரிசாக
கொடுத்தார்கள். பாரதிக்கு நீச்சல்,
சதுரங்கம் ஆகியவற்றில் பெரும்
சிருபாடு உண்டு, சுததீதிர போரட்ட
வீரர் வ,ராமசாமி என்ற வ,ரா.வுடன்
பாரதி சதுரங்கம் விளையாடுவாராம்.
குதுளல், ஒருபோதும் பாரதி
சதுரங்கதீதில் வெற்றி பெற்றதே சதுரங்கத்தில் வெற்றி பெ இல்லை என்று வ.ரா. செய்துள்ளார். அதேபோல், பதிவு செய்துள்ளார். அதேபோல், 72 ஆண்டுகளாக உருரங்கத்தில் ஆண்டுகவர்களை வீழ்த்த முடியாமல் இருந்த நிலையில், பிருக்ஞானந்தா மூலம் அண்ண சாநித்த காட்டியுள்ளார் ரமேஷ். இப்போது உலகின் எட்டுத் திக்கும் சென்று, இரைவருக்கு பயிற்சி அளித்து வருகிறார். தொடக்கதில் பல்வேறு இடர்களை எறிர்கொண்டு அடுவிருந்து மிண்டு, இன்று உயர்த்தை தொட்டுள்ளதுடன், வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி, சொடத்தவர்கள் மட்டுமின்றி, வச்ச் படைத்தவர்கள் மட்டுமின்றி, நிறமையான ஏழைகளுக்கும் பயிற்கி அமிந்து சிறந்த விரிகளை உருவாக்கி உள்ளரி. அவர் இன்லும் பல உயரங்களை தோட பேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார். தல்லதையும் செல்லித்தகுவோம் காம்பனர் கேட்கிய கூட்டி மேலம்

ஏற்புரை நிகழ்த்திய ஆர்.பி.ரமேஷ் பேசியதாவது:-

பற்றி மற்றவர்கள் நம்பைப் பற்றி மற்றவர்கள் பாராட்டும்போத் நமக்கு தான் என்ற அகத்தை ஏறிவிடும். அது நமது மூனையில் ஏறாமல் இருக்க வேண்டுபானல், இந்க சாதனைகள் நம் மூலமாக நடத்துள்ளதே தவிர, நாமே காணமில்கை என்று நம்ப வேண்டும் என்று பாற்றி பெறும் இரைஞர்களுக்கு சொல்பேவர். ச ஆண்டுகளுக்கு முன்னர் பிரக்ஞானந்தாவுக்கு

தனியாக ஒருமுறை சொன்னேன். விளையாட்டில் என்ன முடிவுகள் விளையாட்டில் என்ன முடிவுகள் ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுறினேன். 10 வயதிலேயே சர்வதேச லிளையாட்டு வீனாக ஆகும் தகுதி இருப்பதாக அவரிடம் சுறிவேன். அப்போது புகழுக்காக விளையாட வேண்டுமா? என்று கேட்டார். தாம் சொல்வதை பிரக்குரானத்தா சரியாக உள்ளாங்கிகிலான்டார் என்பதை அப்போதே நான் அறிந்து கொண்டேன்.

கொண்டேன். நான் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். வெற்றியில்தான் அனைத்தும் உள்ளது என்பது மேற்கத்திய சிந்தனை. ஆனால் சரியான வழியில் இலக்கை அடைவது சரியான வழியில் இலக்கை அடைவது என்பதே சரியாவது, இலக்கை நேரகில் செல்லும்போது எந்த வழியில் செல்லது என்பதே முக்கியம், 1998 ஆம் ஆண்டில் நான் பவிற்சியாளராக முதலில் பயிற்சி அளித்த மாணவிதான் இப்போது எனது மனைலி, அவச் சதுரங்கத்தில் எறித்தபோது, எனக்குள் வீராக தொடங்கதா? அல்லது பயிற்சியாளராக ஆவதா? சதனைத் தேர்த்தெடுக்க வேண்டும் என்ற கழப்பாம் ஏற்பட்டது. என்ற குழப்பம் ஏற்பட்டது. முடிவில் பமிறிசியாளர் என்பதை தேர்ந்தெடுத்தேன். எனது மணைலியும் அதற்கு ஓப்புதல் அனித்துடன் ஊக்குவித்தார். அதனால், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பணியை விட்டு விலகி முழுதோ பயிற்சியாளராக மாறிகோன். குழப்பம் ஏற்பட்டது. பயிற்சியாளர் என்பதை

மாணவர்களிடம் கவனச் சிதறல் மாணவர்களிடம் கவனச் சிதறுல் இப்போது மாணவர்களிடம் கவனச் சிதறல் அதிகமாக இருக்கிறது. அதிகற்ப் கொரோளாவுக்கு பிறகு இது அதிகற்பத்த உள்ளது என்றே சொல்ல வேண்டும், நமக்கு பிடித்ததை செய்ய கேப்பை என்றது நமக்கு பிடிக்காதது நன்மை தருவது, நிறத்து என்று அறிந்தால், அதனையும் கைக்கொள்ள வேண்டும் என்றது காறத்து கான்று அறிந்தால், அதலையும் கைக்கொள்ள வேச்சைடும் என்பதை நமது குழந்தைகளுக்கு கொல்லித்தர வேண்டும். ஒரு மனியை முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை நமது குழந்தைகளுக்கு சொல்லித்தகுவதே முக்கியமானது என்றும் ஆர். டி. 7மீமன் அறிவறுத்தினார். நிகழ்ச்சியை கழகு தமிழில் தொகுத்து வழங்கிய நிலையில், நிறைவாக, சூரிய நாரயகளன் நன்றி கூறினார். திகழ்ச்சியில் ஏறானமானோர் கலந்து கொண்டனர்.

பெயர் மாற்றம்

SALUDDEEN பெயர் மாற்றம்

SALUDDEEN , தந்தை பெயர் Sultan Aliyara பிறந்த தேதி ஈலும் முதல் பாதை, கிளைம் பேட்டக் manifelio makana una Sul SALAUDDIN SULTAN ALIYAR

நான், DEEPTH JAYARAMAN கடும். R. Sudhakaran ஏற்றக் தேதி: 16.08.1978 ஏற்றத் ஊர். சன்கல்படு வசுமியிம் எண். F.2 மத்தன மினர், பகழும் எண்.14/2, புதிய எண்.14, நாட்டு சிப்புரமன் (வழு வேன், மயினம்பூர், சென்கள் 600004. இனி முற்கொண்டு

த கிதம்பரம் சார்பு நீத் அவர்கள் சமூகம் Q.S. 353/2021

மனர் ட் பேங்க் ஆப் இந்திய சணாகோமில் கிண

# ழு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் இலக்கியக் கூடல் இணைத்து சென்னை, நாடார் சங்க மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடத்திய நிவந்சியில் ''அது நட்பு'' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிய அனுமிரகர ஆதிபகவணை பள்ளியின் தாளாளர் எமைத்திரன் யாரட்டினார், அலைவர் சனிதால், முதல்வர் வள்ளியம்மை மற்றும் இலக்கியல் கூடல் தலைவர் ரோமணி உடன் உள்ளனர்.

Kothari கோத்தாரி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட் வத்தாரி பில்டியில் ' தெ.115, மதமாதியா காந்தி சாலை, துங்கம்யா CIN' : 15421TN1960PLC004310 Proce No. 044-35225526 / 3522528 Email: seodopt@hokogroup.com/Website www.hokoltharigroup.com/sc தும் நடற்புக் காகத்திற்கான தணிக்கை செய்யப்படத்த திதிந்கை

| ski na pikan di  | 31.12.2023 அன்று<br>முடிவடைந்த<br>காலாண்டு | 31.12.2023 அன்று<br>முடிவடைத்த<br>கலைம் | 31.12.2022 அன்ற<br>முடிவடைந்த<br>காலாண்டு |  |  |  |
|--|--|---|---|--|--|--|
|  | தணிக்கை செய்யப்படாதது                      |   |   |  |  |  |
| இயக்கங்களின் மூலம் பொத்த வருமணம்   | 13,231.03                                  | 40,845.19                               | 12,828.16                                 |  |  |  |
| வி, தனிப்பட்ட வகைகள் மற்றும்/அல்லது அனநாயன வகைகளுக்கு முன்,<br>நடப்பு காலத்திற்கு நின சுளம்(+)/நஷ்டம்(-)   | (1.08)                                     | 3,811,84                                | (1,107,89)                                |  |  |  |
| தனிப்பட்ட வகைகள் மற்றும்! அல்வது அறைமை வகைகளுக்கும் மின்,<br>நடப்புக் கலைத்திற்கான வரிக்கு முன் நிகர வைம்(+) நடந்டம்(-)                          | (1.08)                                     | 3,811.84                                | (1,024.81)                                |  |  |  |
| தனிப்பட்ட வகைகள் மற்றும்? அல்லது அறையான வகைகளுக்கும் மின்,<br>நடர்டிக் காணத்திற்கான வரிக்கு சின் திகர வாம் (+) (நாத்டம் (-)                      | 75.83                                      | 2.383.92                                | (732.53)                                  |  |  |  |
| நடப்புக் கணத்திற்கான விலிவான பெயத்த வருமானப் (நடப்புக் கமைத்திற்கான<br>எளிக்கும் சின் கைய் (நன்டம்) மற்றும் வரிக்கும் சின் இதர விரிவான வருமானம்) | 45.53                                      | 2,351.50                                | (739.16)                                  |  |  |  |
| சமால்கு மூகதனர் (முகமதிப்பு ஒவ்வொரு பங்கிற்கும் சூ.16-)  | 8,288.86                                   | 8,288.86                                | 8,288.86                                  |  |  |  |
| Hadaquetr (unflictle) Hadaquetr Lateneren  |  |   | - 3                                       |  |  |  |
| பங்கு ஒண்டுத்தனை சம்பாத்தியம் முக புதிப்பு சூ.10- ஒரு பங்குக்கு <br> ஆண்டு விகிதல் செய்யப்படவில்லை (ரூபாகில்)<br> அ.வா.ல்புப இ                   | 0.00                                       | 2.88<br>2.88                            | (0.88)<br>(0.88)                          |  |  |  |

அண்டு கொள்கவின் அண்டு கொள்கவின் வந்து வி. கேவத்தன நின்னக் இயக்குந்தி DIN 07117816

#### காஞ்சி கற்பூரம் லிமிடெட்

surrang நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம் கூலட்டக்கில் (இயிலம் தவிர

|     |  |  | pellures                                 |  | ஒருங்கினைந்தது                                 |  |  |  |
|-----|--|--|--|--|--|--|--|--|
| No. |  | grude<br>mourair@<br>madus 01,<br>2020 | SPASS<br>Surgensia<br>Spains 31.<br>2013 | grand<br>mesendrig<br>medical ori.<br>2022 | anunderigi<br>anunderigi<br>anund 111.<br>2023 | GP456<br>neconie©<br>nech.it 11.<br>2022 | Distriction of the property of |  |
|     |  | godisma<br>Drivinggi                   | garlams<br>Grinngg                       | godláma<br>Grirosgy                        | gorlàma<br>Gniurpge                            | garláma<br>Gruusgy                       | garlisma<br>Pousgi   |  |
| +   | செயர்பாடுகளிலிருந்து மெருத்த வருமாகம்  | 3,131.41                               | 10,044.58                                | 4,651.67                                   | 3,155.57                                       | 5,225.15                                 | 11,657.8   |  |
| 1.  | Gangg Gronuads   | 2,808.39                               | 10,105.12                                | 3,975,47                                   | 2,870.90                                       | 4,502.77                                 | 11,844.5   |  |
| 1   | காலத்தித்கான லாடம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது<br>அரைநாண அமிட்டங்களுக்கு முன்)  | 323.08                                 | (60.54)                                  | 676.40                                     | 284.67   | 722.38                                   | (186.72  |  |
| 4   | விக்கு பில் கலத்திறகான திரை வகும்<br>(விலக்கு எற்றும்) அன்னது<br>அரைத்தனை அமிட்டங்களுக்கு பின்)  | 238.96                                 | (109.91)                                 | 494.00                                     | 200.60   | 539.98                                   | (236.09  |  |
| ,   | கணத்தித்கள் மெந்த விரீவண வருமானர்<br>(காலத்தித்கள் வாடல்) (வரிக்கு பின்) லந்தும் இதர<br>விரீவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)  | 238.96                                 | (109.91)                                 | 494.00                                     | 200.60   | 539.98                                   | (236.09  |  |
| 4   | வெலிட்டட் சுரச்சி பங்குகளின் என்னக்கள்க (என்கள்)<br>அடிப்படை   | 4,343,891,00                           | 4,343,891.00                             | 4,343,891.00                               | 4,343,891,00                                   | 4,343,891.00                             | 4,343,891.0  |  |
| ħ.  | Suctions over the superfer entrophene (entrait) on group   | 4,343,891.00                           | 4,343,891.00                             | 4,343,891.00                               | 4,343,891.00                                   | 4,343,891.00                             | 4,343,891.0  |  |
| •   | பங்கு ஒறைக்கான சப்பாத்தியம் (ஒன்று ரூ. (-))<br>தெடைரும் மற்றும் நிறுத்தப்பட்ட செய்யாடுகள்  |  |  |  |  |  |  |  |
|     | and the contract of the contra | 5.50                                   | (2.53)                                   | 11.37                                      | 5.05   | 11.91                                    | (4.01  |  |
|     | en agricit   | 5.50                                   | (2.53)                                   | 11.37                                      | 5.05   | 11.91                                    | (4.01)   |  |

garig vighagiása allamintese DBBar

BLD: Deducer Cad : None 12, 200

#### **GEM SPINNERS INDIA LTD**

| S. |  |            | Quarter ende | ed         | Nine Month | s Ended    | Year ended |
|----|--|------------|--------------|------------|------------|------------|------------|
| No | PARTICULARS  | 31,12,2023 | 30.09.2023   | 31.12.2022 | 31.12.2023 | 31.12.2022 | 31.03.2023 |
|    | minutes exposition of  | Unaudited  | Unaudited    | Unaudited  | Unaudited  | Unaudited  | Audited    |
| 1  | Total Income from operations   | 0.00       | 0.00         | 0.00       | 0.00       | 0.00       | 0.00       |
| 2  | Net Profit / (Loss) for the period<br>(before Tax, Exceptional and/or Extraordinary items)   | (15.67)    | (14.19)      | (14.55)    | (42.43)    | (55.71)    | (69.93)    |
| 3  | Net Profit / (Loss) for the period before Tax<br>(after Exceptional and/or Extraordinary items)  | (15.67)    | (14.19)      | (14.55)    | (42.43)    | (55.71)    | (69.93)    |
| 4  | Net Profit / (Loss) for the period after Tax<br>(after Exceptional and/or Extraordinary Items)   | (15.67)    | (14.19)      | (14.55)    | (42.43)    | (55.71)    | (69.93)    |
| 5  | Total Comprehensive Income for the period (Comprising Profity/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax) | (15.67)    | (14.19)      | (14.55)    | (42.43)    | (55.71)    | (69.93)    |
| 6  | Equity Share Capital   | 3068.60    | 3068.60      | 3068.60    | 3068,60    | 3068.60    | 3068.60    |
| 7  | Reserves (excluding Revaluation Reserve)   | (3210.76)  | (3195.09)    | (3154.70)  | (3210.76)  | (3154.70)  | (3168.92)  |
| 8  | Securities Premium Account   | 0.00       | 0.00         | 0.00       | 0.00       | 0.00       | 0.00       |
| 9  | Net worth  | (142.16)   | (126.49)     | (86.10)    | (142.16)   | (86.10)    | (100.32)   |
| 10 | Paid up Debt Capital/Outstanding Debt  | NA         | NA.          | NA.        | NA         | NA         | NA         |
| 11 | Outstanding Redeemable Preference Shares   | NA.        | NA.          | NA.        | NA         | NA         | NA         |
| 12 | Debt Equity Ratio  | NA.        | NA.          | NA.        | NA         | NA         | NA         |
| 13 | Earnings Per Share (of Rs/- each) (for continuing and discontinued operations) - (a) Basic   | (0.03)     | (0.02)       | (0.02)     | (0.07)     | (0.09)     | (0.11)     |
|    | (b) Diluted  | 0.00       | 0.00         | 0.00       | 0.00       | 0.00       | 0.00       |
| 14 | Capital Redemption Reserve   | NA.        | NA.          | NA         | NA.        | NA.        | NA         |
| 15 | Debenture Redemption Reserve   | NA.        | NA.          | NA.        | NA.        | NA.        | NA         |
| 16 | Debt Service Coverage Ratio  | NA.        | NA.          | NA.        | NA.        | NA.        | NA.        |
| 17 | Interest Service Coverage Ratio  | NA.        | NA.          | NA.        | NA.        | NA.        | NA.        |

Note: The above is an extract of the detailed format of Quarterly / Nine Months Ended Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly / Nine Months Ended Financial Results are available on the Stock Exchange websites (www.besindia.com) NOTES:

1. During the quarter there was no tompiant received into the mineral property.
2. During the quarter there were no trading activities, client on Plant & Machineries considering the life of the assets.
3. During the quarter, the Company has provided Departiciation on Plant & Machineries considering the life of the assets.
4. The above results have been reviewed by the Audit Committee and the same were approved and taken on record Directors at the meeting held on 12th February 2024.
5. Previous Quarter's figures have been regrouped / reclassified wherever necessary.

For GEM SPINNERS INDIA LIMITED R. VEERAMANI MANAGING DIRECTOR

| பார்மகுட்டிகல்ஸ்<br>cin: L24294Th1995PLC030698 |  |
|--|--|
| CIN: L24294TN1995PLC030698                     |  |

அலுவாயகம். 299, தம்பு செட்டி தெரு, சென்னை-600 001 Tel: 044 - 2526 7517 / 2527 0992, Fax: 044 25261264, E-mail: info@bafrianharma.com. Website: www.bafnaeharma.com

| eu.    | விவரங்கள்   | 31.12.2023<br>(yiqfijs<br>3 intgelesik | 30.09.2023<br>முயுத்த<br>3 மாதங்கள் | 31.12.2022<br>(page<br>3 organism) | 31.12.2023<br>(4456<br>9 arganus | 31.12.2022<br>முளுத்த<br>9 மாதங்கள் |
|--------|---|--|-------------------------------------|------------------------------------|----------------------------------|-------------------------------------|
| erent. |   | gerisian nggi                          | gerises<br>Granda rags              | gallins<br>Grinds.rpg              | Granitans<br>Granitalism         | godkos<br>Granks.rpg                |
| 1      | Остра муштий                                      | 2,942.13                               | 4,083.72                            | 3,614.53                           | 11,407.47                        | 7,612.02                            |
| 2      | செய்தாடுகளிலிருந்து விக்கு<br>பின் நிரை எப்பம்    | (290.41)                               | 252.22                              | 298.92                             | 600.73                           | 594.81                              |
| 3      | ாயங்கு முறைகள்                                    | 2,365.63                               | 2,365.63                            | 2,365.63                           | 2,365.63                         | 2,365.63                            |
| 4      | ஒரு பங்கு சம்பாத்தியம்<br>அவுப்படை<br>பஸ்மிழந்தது | (1.24)                                 | 1.05                                | 1.26                               | 2.49                             | 2.51                                |

வான வடிவந்தன் சருக்கபாக பேறக்கை,ச பத்சை மற்றும் எட்டாக் மக்கூடேக்கி இலை

இடம் | சென்னை தேதி : 12.02.202

# SASHRAM ONLINE.COM LIMITED

Unaudited Financial Results for the Quarter and Nine Months Ended 31.12.2023

|   |                  |                   |               |                      |                      | (F in Lakhs)  |
|---|------------------|-------------------|---------------|----------------------|----------------------|---------------|
| 122520001U  | Quarter<br>ended | Quarter<br>ancied | Quarter ended | Nine Months<br>anded | Nine Months<br>anded | Year<br>ended |
| Particulars   | 31.12.2023       | 30.09.2023        | 31,12,2022    | 31.12.2023           | 31.12.2022           | 31.03.2023    |
|   | (Un Audited)     | (Un Audited)      | (Un Audited)  | Un Audited)          | (Un Audited)         | (Audited)     |
| Total Revenue from operations (Net)   | 18.66            | 17.81             | 16,89         | 52.95                | 54.65                | 79.16         |
| Net Profit / (Loss ) From Continuing Operations After Tax                                       | -3.60            | 4.24              | -6.28         | -13.46               | -16.47               | -25.26        |
| Net Profit / (Loss ) For the Period   | -3.60            | 4.24              | -6.28         | +13.48               | -16.47               | -25.26        |
| Paid - up equity share capital<br>(Face Value of the share Rs. 10/- each)                       | 1195.09          | 1195.09           | 1195.09       | 1196.09              | 1195.09              | 1195.09       |
| Reserve excluding Revaluation Reserves as per balance<br>sheet of previous accounting year      | 123.78           | 107.24            | 141.03        | 123.78               | 141.03               | -0.77         |
| Earning per share (From Continuing and Discontinued<br>Operations of Rs. 10(- Each)<br>a. Basic | -0.03            | -0.04             | -0.05         | -0.11                | -0.14                | -0.21         |

மைப்படி வேசுக் ஆம் இத்தியா கட்டுமன்னார்களில் சினை, கீதம்பும் தாலுக் ... கைதி மாரிமுக்கு . தபெகுக்கு, என்டபார்... கட்டுமன்னார்களில் தாலுக் கட்டுமன்னார்களில் தாலுக் பெற்படி வரசி வரகி வீரதிவாதியான நக்கா பேயகில் தொகை அரக் தெய்ய மேன்ற, பெற்படி, பிரதினான தெய்ய மேன்ற, பெற்படி, பிரதினான குடிய மேன்ற, பெற்படி, பிரதினான குறுவத்தின் மாரிய மாரதினான குறுவத்தின் மாரதில் தாலுக் கட்டும் கடிய கட்டிய மாரதில் நடிய வரகிய நக்கும் நக்கி தாறுவத்தின் கட்டும் கட்டியின்றத்தில் நக்கிக்கும் கட்டியின்றத்தில் நக்கிக்கும் குறுவத்தின்ற கட்டும் கட்டியின்றத்தில் நடியின்றத்தில் கட்டியின்றத்தில் கட்டும் பெற்பத்தில் கட்டியின்றத்தில் கட்டும் கட்டும் கட்டும் அடியின்ற கட்கும் தேர்க்கிக்கும், கட்டுமன்றனர் கீ.க்.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி. கட்டுமன்றனர் கே.க்.கி.தி.தி.